

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மஹாலயா பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளிற்குரிய தகவல்களும் உள்ளடங்கலாக நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172(1) உபபிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 10(1) உபபிரவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு மஹாலயா பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் என்பன பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையானதும் நியாயமானதுமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இவ்வறிக்கையின் 1.6 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இந்த கணக்காய்வு நியமங்கள் தொடர்பாக எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவம் மற்றும் தொடர்புடைய கட்டுப்படுத்தும் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தல் மற்றும் நியாயமாக முன்வைத்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றதாக நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடும் செயற்பாடுகள் தொடர்பாக பரீட்சிக்கும் பொறுப்பு, கட்டுப்படுத்தும் தரப்பினரால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரியவாறு புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்ல வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைமுறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- பிரதேச சபையின் கட்டுப்பாட்டு சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்து மூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிறுவனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்

- வளங்கள் சிக்கனமாக, வினைத்திறனாக மற்றும் ஆக்கபூர்வமாக காலவரையறைகளினுள் மற்றும் உரிய சட்ட விதிகளிற்கு இணங்க பெறுகை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடங்குகின்றன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்துள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் முன்னைய ஆண்டின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டிருந்தன.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டு திசெம்பர் 31 இல் உள்ளவாறு முற்பணப் பதிவேட்டின் பிரகாரம் அனைத்து முற்பணத்தையும் தீர்த்திருந்த போதும் மேலும் தீர்க்கப்பட வேண்டிய முற்பணமாக ரூபா 1,842,094 ஆன தொகை அவதானிக்கப்பட்டது.	இந்த கணக்கீட்டு வழுவினை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதென.	முற்பணம் சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டில் உரிமை மூலதனக் கூற்றில் வருடாந்த மிகையாக ரூபா 4,793,542 தொகை குறிப்பிட வேண்டிய போதும், அது தவறாக ரூபா 12,162,461 தொகையாக குறிப்பிட்டதன் காரணமாக உரிமை மூலதனம் ரூபா 7,368,919 இனை கூடுதலாக காண்பிக்கப்பட்டிருந்தது.	உரிமை மாற்றங்கள் தயாரிக்கும் இடம்பெற்றுள்ள கணிப்பிடும் காரணத்தால் சொத்துக்களின் பெருமானங்கள் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதென.	மூலதன கூற்றை போது வழுவின் தேறிய சொத்துக்கள் மாற்றங்களை சரியாக கணக்கீடு செய்ய வெண்டும்.
(இ) மீளாய்வாண்டு திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிலுவை முத்திரை கட்டணம் நிதிக்கூற்றினுள் ரூபா 205,950 தொகை கூடுதலாக காண்பிக்கப்பட்டிருந்தது.	அட்டவணையை தயாரிக்கும் போது முன்னைய ஆண்டிற்குரிய முத்திரை கட்டண வருமானம் ரூபா 20,700 தொகையை இனங்கண்டிருக்கவில்லை. சரி செய்ய நடவடிக்கை எடுப்பதென.	முத்திரை கட்டண வருமானத்தை சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.

1.6.2 கணக்காய்விிற்காக எழுத்துமூலச் சான்றுகள் இல்லாமை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
நிதிக்கூற்றுக்களில் குறிப்பிடப்பட்டிருந்த கூட்டுத்தொகை ரூபா 14,091,286 ஆன 07 கணக்கு விடயங்கள் தொடர்பாக நிலையான சொத்துப் பதிவேடு, விரிவான துணை	இந்த மீள்மதிப்பீடு வெவ் வேறாக இனங்காண நடவடிக்கை எடுப்பதென.	சொத்துக்கள் உறுதிப்படுத்துவதுடன் தொடர்புடைய எழுத்துமூலச் சான்றுகள்

ஆவணங்கள் மற்றும் மீதி
உறுதிப்படுத்தல்கள்
சமர்ப்பிக்கப்படாததனால்
திருப்திகரமாக பரீட்சிக்க
முடியவில்லை.

கணக்காய்விக்கு
சமர்ப்பிக்கப்பட
வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்படுகின்றன..

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மை	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1988 பிரதேச சபைகள் (நிதி மற்றும் நிருவாக) விதி			
(i) விதி 5 (xii)	நிதி மற்றும் களஞ்சிய நடவடிக்கைகள் தொடர்பாக பொறுப்பேற்க வேண்டிய உத்தியோகத்தர்களிடமிருந் து போதுமான பிணை வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	பிணை பெற்றுக்கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களிடமி ருந்து போதுமான பிணை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதென.	நிதி மற்றும் நிருவாக விதி பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ii) விதி 59	ஒவ்வொரு வருடமும் ஆரம்பத்தில் சபையின் வருமான பரிசோதகர் அல்லது தலைவரினால் அதிகாரத்தை கையளித்த உத்தியோகத்தர் ஒருவரினால் சபை அதிகார பிரதேசத்தில் கணிப்பீடொன்று நடாத்தி வியாபார, வணிக மற்றும் கைத்தொழில் தொடர்பான பட்டியலொன்று தயாரத்து மார்ச் 31 திகதி அல்லது அதற்கு முன்னர் சபையின் செயலாளரிடமிரு சமர்ப்பிக்க வேண்டிய போதும் 2024 ஆண்டிற்குரியதாக அதன் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	அதிகாரத்தை கையளித்த உத்தியோகத்தர் ஒருவரினால் வியாபாரங்களை கணிப்பீடொன்று செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதென.	நிதி மற்றும் நிருவாக விதி பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ)	2016 திசெம்பர் 29 திகதிய இலக்கம் 30/2016 கொண்ட பொது நிருவாக சுற்றறிக்கையின் 3 ஆம் பந்தி	பபையினால் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எரிபொருள் பயன்பாட்டை பரீட்சிக்க நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	08	ஒரு வாகனத்தின் மீற்றர் செயலிழந்து நிலவியதுடன் 03 வாகனங்கள் திருத்தம் செய்யும் வரை அதன் எரிபொருள் பரீட்சிப்பு மேற்கொள்ள முடியாதென.	மய்லோ மீற்றரை இயல்புநிலைக்குப் பின் சுற்றறிக்கை பிரகாரம் எரிபொருள் பயன்பாட்டை பரீட்சிக்க வேண்டும்.
-----	---	---	----	---	--

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் 2024 திசெம்பர் 31 திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 4,793,542 ஆனதுடன், அதற்கு எதிராக முன்னைய ஆண்டின் மீண்டுவரும் வருமானத்தை செலவை விஞ்சிய செலவு (பற்றாக்குறை) ரூபா 2,088,618 ஆனது.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

தலைவரின் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கு மற்றும் கடந்த ஆண்டிற்குரியதாக மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம் பற்றிய தகவல்கள் பின்வருமாறு

வருமான மூலங்கள்		2024				2023			
	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை	
	(ரூபா)	(ரூபா)	(ரூபா)	(ரூபா)	(ரூபா)	(ரூபா)	(ரூபா)	(ரூபா)	(ரூபா)
i. வீதவரி மற்றும் வரி	350,000	411,200	411,200	12,000	500,000	364,800	364,800	12,000	
ii. வாடகை	9,945,812	10,362,794	10,362,794	6,775,602	10,766,956	9,752,078	9,689,409	7,094,943	
iii. அனுமதிப்பத்திர கட்டணம்	315,400	336,184	336,184	—	350,400	276,845	276,845	—	
iv. ஏனைய வருமானம்	480,000	262,026	262,026	—	9,695,100	5,846,301	5,846,301	—	
கூட்டுத்தொகை	11,091,212	11,372,204	13,372,204	6,787,602	21,312,456	16,240,024	16,177,355	7,106,943	

2.2.2 வருமான சேகரிப்பின் செயலாற்றுகை

சபையின் வருமானங்களையும் சேகரிக்கும் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே தரப்படுகின்றன.

	கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ)	மீளாய்வாண்டு திசெம்பர் 31 இல் உள்ளவாறு அறவிட வேண்டிய கடையறை வாடகை வருமானம் ரூபா 6,754,535 தொகை ஆனதுடன் நிலுவை கடையறை வாடகை செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் நிலுவை தொகை அறவிடும் முன்னேற்றம் மிக பலவீனமான மட்டத்தில் காணப்பட்டது.	இந்த கடையறை வாடகை அறவிடுவதற்காக கடிதம் அனுப்பி கடை உரிமையாளர்களை அறிவுட்டப்பட்டுள்ளனர். மீளாய்வாண்டிற்குரியதாக உரியவாறு கடையறை வாடகை அறவிட்டுள்ளதென.	நிலுவை வருமானத்தை விரைவில் அறவிட வேண்டும்.

(ஆ)	நிலுவை குத்தகை வாடகை பதிவேட்டின் பிரகாரம் 02 ஆண்டுகள் முதல் 04 ஆண்டுகள் வரையான காலம் முதல் அறவிட வேண்டியதாக நிலவிய ரூபா 1,380,286 பெறுமதியான 11 நிலுவை மீதிகளை அறவிடாது காணப்படுவது என அவதானிக்கப்பட்டதுடன் அவற்றின் ரூபா 155,762 பெறுமதியான 09 நிலுவை மீதிகளை அறவிடுவதற்காக சட்டரீதியான நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	பதிழ் வழங்கப்படவில்லை	நிலுவை வருமானத்தை விரைவில் அறவிட வேண்டும்.
-----	--	-----------------------	--

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் விதிக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ளல்

பிரதேச சபை அதிகார சட்டத்தின் 3 பிரிவின் கீழ் பொது மக்கள் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டு சேவைகள் மற்றும் பொதுப் பாதைகள் தொடர்பான விடயங்களை ஒழுங்குபடுத்தலும் கட்டுப்படுத்தலும், பொது மக்களின் நல்வாழ்வு, வசதி மற்றும் நலன்புரி ஆகிய சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியதாக இருந்த பணிகளை நிறைவேற்றுதல் தொடர்பில் அவதானிக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
பிரதேச சபை சட்டத்தின் 126 ஆம் பிரிவின் கீழ் 20 முக்கிய காரணங்களை நிறைவேற்றுவதற்காக உப விதிகள் விதிக்க வேண்டியிருந்த போதும் 2024 திசம்பர் 31 திகதி வரை 05 உப விதிகள் மாத்திரம் விதிக்கப்பட்டிருந்தன	03 உப விதிகள் அங்கீகாரத்திற்காக அனுப்பியுள்ளதுடன் உப விதிகள் தொடர்பான முன் நடவடிக்கை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதென.	உப விதிகளை விதிக்கப்பட்டு சபையின் நடவடிக்கைகளை சட்டரீதியாக்க வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) பிரதேச சபையினால் மாதாந்தம் உக்கலடையும் குப்பை 09 தொன் மற்றும் உக்கலடையாத குப்பை 21 தொன் ஆக 2024 ஆண்டின் போது 360 குப்பை தொன் அளவொன்று ரூபா 6,414,635 தொகை செலவிட்டு சேகரித்திருந்ததுடன் உக்கலடையும் குப்பைகளின் இயற்கை பசளை 13,850 கிலோகிராமான அளவொன்றை உற்பத்தி செய்து அந்த இருப்பிலிருந்து 1324 கிலோகிராமான அளவொன்றுவிற்பனை செய்து ரூபா 33,400 ஆன வருமானம் சேகரிக்கப்பட்டிருந்தது.	உக்கலடையாத குப்பை வெளியேற்றும் முறையான நிகழ்ச்சித்திட்டமொன்று தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், எனினும் இந்த கடமைகளை மேற்கொள்ளும் போது ஊழியர் பற்றாக்குறை காணப்படுவதால் கடும் அசௌகரியத்திற்கு முகம் கொடுக்க நேர்ந்ததென.	இயற்கை பசளை உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்திக் கொள்ளும் நிகழ்ச்சித்திட்டமொன்று தயாரித்து செயற்படுத்த வேண்டும்.
(ஆ) 2022 ஆண்டு முதல் பயன்படுத்தப்படாத தெலைபேசி தொடர்பை தூண்டித்துக்கொள்ளாத காரணத்தால் தற்போது வருடாந்தம் ரூபா 144,000 தொகையொன்று செலுத்த வேண்டியிருந்தது.	063-2030600 தொலைபேசி தொடர்பை தூண்டிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதென.	பயன்படுத்தப்படாத தெலைபேசி தொடர்பை தூண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- (இ) 2015 ஆண்டின் புறநெகும் இந்த கடை நிலுவை செயற்திட்டத்தின் கீழ் ரூபா 33,083,469 உரிமையாளர்களிடமிருந்து தெகையை செலவிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட நிலுவை தொகைக்காக விரைவில் கெகிரிஹேன பிரதேசத்தில் அமைந்துள்ள அறவிடுவதற்கு வியாபார தொகுதியில் 24 சட்டரீதியான கடையறைகளின் முதலாம் மாடியில் 12 கடை நடவடிக்கை கடையறைகள் 2015 ஆண்டு முதலும், உரிமையாளர்கள் நடாத்திச் செல்வதற்கு விருப்பை எடுக்க வேண்டும். இரண்டாம் மாடியில் 12 கடையறைகள் 2017 ஆண்டிலிருந்தும் கடை தெரிவித்து எழுத்து மூலமாக சபையை அறிவூட்டப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் கடை உரிமையாளர்களினால் நிலுவை தொகையும் செலுத்தப்பட்டுள்ளதென.
- கடையறைகளின் அறவிட வேண்டிய வாடகையை புறக்கணித்தவர்கள் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

3.3 பயன்படுத்தப்படாத மற்றும் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

சபைக்கு சொந்தமான திருத்த முடியாத நிலையில் உள்ள 02 வாகனங்களை ஏலவிற்பனை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்காததன் காரணமாக அந்த வாகனங்கள் வேகமாக துரப்பிடித்துக்கொண்டு நிலவியதென அவதானிக்கப்பட்டது..

சபையின் கருத்துரை

இந்த இரண்டு வாகனங்களையும் ஏலவிற்பனை செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கிறேன்.

பரிந்துரை

குறித்த வாகனங்களை விரைவில் ஏலவிற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.4 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

- (அ) பிரதேச சபை நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் பெறுமதி ரூபா 251,988,056 ஆன நிலையான சொத்துக்கள் ஒவ்வொரு உருப்படி பிரகாரம் பெறுமதியை இனங்கண்டு நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்க நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

நிலையான சொத்துக்களில் பெறுமதியை வெவ்வேறாக இனங்கண்டு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுப்பதென.

பரிந்துரை

பெறுமதியை சரியாக உள்ளிட்டு நிலையாக சொத்துப் பதிவேட்டை நாளாதுவரையாக பேணிக் கொள்ள வேண்டும்.

- (ஆ) பிரதேச சபைக்கு சொந்தமான 28 மயானங்களின் பெறுமதியை இனங்கண்டு ஆவணப்படுத்த மற்றும் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

இந்த மயான நிலஅளவை நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர் மதிப்பிட்டு கணக்கீடு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதென.

மயானங்களின் பெறுமதியை இனங்கண்டு கணக்கீடு செய்ய வேண்டும்.

- (இ) மீளாய்வாண்டில் அன்பளிப்பாக கிடைத்த 29 உபகரணங்களின் பெறுமதியை

அன்பளிப்பாக கிடைத்த உபகரணங்களின் பெறுமதியை இனங்காண

அன்பளிப்பு பெறுமதியை இனங்கண்டு

	இனங்கண்டு கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	முடியாததால் கணக்கீடு செய்யப்படவில்லையென	கணக்கீடு செய்ய வேண்டும்.
(ஈ)	மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதி வரை திருத்த வேண்டியுள்ள வாகனங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் 09 இனை திருத்தி பயன்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	வாகனங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் உரியவாறு திருத்த விரைவில் நடவடிக்கை எடுப்பதென.	வாகனங்களை திருத்தி பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(உ)	சபை பொறுப்பிலுள்ள 06 வாகனங்களின் உரிமையை சபையின் பெயரில் மாற்றிக் கொள்ள கணக்காய்வு திகதிவரை நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	உரிமையை சுவீகரித்துக் கொள்ள எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதென.	வாகன உரிமையை சபையின் பெயரில் சுவீகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.5 மனித வளங்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்ட இறுதி வரை சபையின் 08 பதவிகளில் 11 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அங்கீகரிக்கப்பட்ட ஆளணியிரை விஞ்சிய சாரதி பதவியொன்றும் மற்றும் 08 சுகாதார அலுவலக உதவியாளர் பதவிகள் மிகையாக நிலவின.

சபையின் கருத்துரை

வெற்றிடங்கள் நிலவிய பதவிகளுக்காக கோரிக்கை விடப்பட்டுள்ளதுடன் மிகை ஆளணியினரை வெற்றிடங்கள் நிலவும் பதவிகளுக்காக இணைக்கப்பட்டுள்ளதென.

பரிந்துரை

வெற்றிடத்தை நிரப்பிக்கொள்ள தேவையான செயற்பாடு எடுக்க வேண்டியதுடன் மிகை ஆளணியினரை அங்கீகரித்துக் கொள்ள வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 உள்ளகக் கணக்காய்வு

கணக்காய்வு அவதானிப்பு

2018 இன் 19 ஆம் இலக்க கொண்ட தேசிய கணக்காய்வு சட்டத்தின் 40 ஆம் பிரிவின் மற்றும் நிதிப்பிரமாணம் 133(1) பிரகாரம் உள்ளக கணக்காய்வு மூலம் நிருவன செயற்பாட்டு செயன்முறைமைகள் மேம்படுத்துவதற்கு மற்றும் செயலாற்றுகையை உயர்த்துவதற்கான பரிந்துரைகளை தயாரிக்கப்பட்டு அமுல்படுத்துவதை ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும் அது சபையின் அனைத்து கடமைகளையும் மேலுக்கை செய்யும் வகையில் ஒழுங்காக மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

ஒழுங்காண உள்ளக கணக்காய்வினை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதென.

பரிந்துரை

தேசிய கணக்காய்வு சட்டத்தின் பிரகாரம் நிருவன செயற்பாட்டு செயன்முறைகள் மேம்படுத்துவது மற்றும் செயலாற்றுகையை உயர்த்துவதற்கான பரிந்துரைகளை தயாரிக்கப்பட்டு அமுல்படுத்த வேண்டும்.

4.2 கணக்காய்வுக் குழு

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

முகாமைத்துவ கணக்காய்வு மற்றும் கணக்காய்வு திணைக்களத்தின் 2019 சனவரி 12 ஆம் திகதிய இலக்கம் DMA/01-2019 கொண்ட உள்ளக கணக்காய்வு வழியாட்டி மீதான சுற்றறிக்கை பிரகாரம் மீளாய்வாண்டில் சபையினால் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ க்குழு இஸ்தாபித்து குழுக்கூட்டம் நடாத்தியிருக்கவில்லை.

முகாமைத்துவக்குழு இஸ்தாபித்து குழுக்கூட்டம் நடாத்த முன் நடவடிக்கை எடுப்பதென.

முகாமைத்துவக் குழுவிற்காக நடைமுறை ஆரம்பித்தல் மற்றும் கூட்டம் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.3 சுற்றாடல் பிரச்சினை

கணக்காய்வு அவதானிப்பு

சுற்றாடல் அனுமதிப்பத்திரத்தில் மேலதிக நிபந்தனை மற்றும் நிபந்தனை இலக்கம் 2.2 மற்றும் 2.3 இற்கு முரணாக மாதாந்தம் உருவாகும் 21 தொன் அளவான உக்களடையாத குப்பை திறந்த வெளியில் வெளியேற்றப்பட்டிருந்ததுடன் அதனுடாக பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்படுவதால் உக்களடையாத குப்பை வெளியேற்றும் ஒழுங்கான வேலைத்திட்டமொன்று மீது சபையின் துரித கவனம் செலுத்தப்பட வேண்டி இருந்தது.

சபையின் கருத்துரை

உக்களடையாத குப்பை வெளியேற்றும் ஒழுங்கான வேலைத் திட்டமொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறேன். எனினும் இந்த கடமைகள் மெற்கொள்ளும் போது ஊழியர் பற்றாக்குறையொன்று நிலவயதனால் கடும அசௌகரியதிற்கு முகம் கொடுக்க நேர்ந்ததென.

பரிந்துரை

உக்களடையாத குப்பை மீள்சுழற்சி நிகழ்ச்சித் திட்டமொன்று மீது கவனம் செலுத்த வேண்டும்.

4.4 நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

2017 இன் 19 இலக்கம் கொண்ட நிலைபேறான அபிவிருத்தி சட்டத்தின் பிரகாரம் நிலைபேறான அபிவிருத்தி நோக்கம் மற்றும் குறிக்கோள் அடைந்துக் கொள்வதற்காக தேவையான தரவுகளை சேகரித்து அதற்கு தேவையான நிதிஏற்பாடு வழங்குவதற்கு சபையினால் போதுமான நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை மீது செலுத்தி அபிவிருத்தி நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் அடைந்துக்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.

பரிந்துரை

சுற்றறிக்கை பிரகாரம் நிலைபேறான அபிவிருத்தி நோக்கம் மற்றும் குறிக்கோள் அடைந்துக் கொள்வதற்காக தேவையான தரவுகளை சேகரித்து அதனுடாக தேவையான நிதிஏற்பாடு வழங்குவதற்கு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.